

## தலைப்பு 202 – முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 அபிப்பிராயம்

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2019 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொறிப்பறிக்கை 2020 யூன் 26 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2021 சனவரி 07 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2019 திசெம்பர் 03 ஆம் திகதிய 271/2019 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அந்த நிதிக்கூற்றுக்கள் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்புகள்

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு அமைவாகவும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல், மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தால் வருடாந்த மற்றும் உரிய நேரத்தில் நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லப்படல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை தயாரித்து பேணிச் செல்லுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று செய்யப்பட்டு அதன் பிரகாரம் முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நிமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால்

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு திணைக்களத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.

- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் போதும் நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

## 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவு மற்றும் 38 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் இணங்குவதாக உள்ளது எனவும்,

(ஆ) இந்த அறிக்கையின் 1.6.1 பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் தொடர்பாக முன்னைய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது அறிக்கையில் சுட்டிக்காண்பிக்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

## 1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

### 1.6.1 நிதிக்கூற்றுக்கள் சுற்றறிக்கை ஏற்பாடுகளுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்   | பரிந்துரை  | கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை   |
|--|--|--|
| (அ) 2018 நவம்பர் 21 ஆம் திகதிய 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் 7(iv) ஆம் பந்தியின் பிரகாரம் நிதி நிலைமைக் கூற்றில் காண்பிக்கப்படுகின்ற ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதிக்கு சமமான பெறுமதியொன்று தேறிய சொத்துக்கள் / உரிமை மூலதனத்தின் கீழ் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் மொத்தமாக காண்பிக்கப்பட வேண்டிய போதிலும், திணைக்களத்தினால் 2018 ஆம் ஆண்டில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் | சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் சரியாக நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். | இணங்குகின்றோம். 2018 ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட கணக்கீட்டு குறைபாடுகளாக இருந்ததுடன், அது 2019 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களிலும் பிழையாக அந்த முறையிலே காண்பிக்கப்பட்டுள்ளது. |

உபகரணங்களின் மொத்தம்  
ரூபா 9,704,978 தொகை  
குறைவாக  
காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த  
தவறு 2019 ஆம் ஆண்டின்  
போதும்  
சரிசெய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மேலே கூறப்பட்ட (அ)  
பந்தியில் குறிப்பிடப்பட்ட 7(v)  
ஆம் பந்தியின் பிரகாரம்  
முற்பண கணக்கின்  
பெறுமதியில் வைப்புக்  
கணக்குகளின் பெறுமதி  
குறைக்கப்பட்டு தேறிய  
சொத்துக்கள் கணிப்பீடு  
செய்யப்பட வேண்டும். அதன்  
பிரகாரம் திணைக்களத்தின்  
2018 ஆம் ஆண்டின் தேறிய  
சொத்துக்கள் ரூபா 8,837,839  
நேர் பெறுமதியொன்றாக  
இருக்க வேண்டிய போதிலும்,  
ரூபா 867,139 மறை  
பெறுமதியாக  
காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த  
தவறு 2019 ஆம் ஆண்டின்  
போதும்  
சரிசெய்யப்பட்டிருக்கவில்லை.

-மேற்படி-

-மேற்படி-

1.6.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

| அவதானிப்புக்கள்   |   | கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை                        |   |
|---|---|---|---|
| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு        | இணங்காமைகள்   | பரிந்துரை   |   |
| (அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவை |   |   |   |
| (i) நிதிப்பிரமாணம் 371(2)(இ)                              | உப கட்டுநிதியொன்று அது வழங்கப்பட்ட பணி நிறைவு பெற்றவுடன் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய போதிலும், 2019 மே 08 ஆம் திகதி வழங்கப்பட்ட ரூபா 120,000 தொகையான உப கட்டுநிதி மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. | நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். | பிணை வைப்புக்காக இந்த முற்பணம் வழங்கப்பட்டிருந்ததுடன், எதிர்காலத்தில் அந்த பணத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். |
| (ii) நிதிப்பிரமாணம் 396                                   | 2020 ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்பட்டு 08 மாதங்களுக்கும் 19 மாதங்களுக்கும் இடையிலான கால வீச்சில் ரூபா 454,557 கூட்டுத்தொகையான 67 காசோலைகள் தொடர்பாக நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.              | -மேற்படி-   | அந்த காசோலையை அரசாங்கத்தின் வருமானத்திற்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  |

|  |   |   |  |
|--|---|---|--|
| (iii) நிதிப்பிரமாணம் 571   | <p>காலாவதியான வைப்புக்களை அரசாங்க வருமானத்தில் செலவு வைக்கப்பட வேண்டிய போதிலும் ரூபா 244,312 தொகையான 25 மாதங்களுக்கும் 30 மாதங்களுக்கும் இடையிலான 03 வைப்புக்கள் தொடர்பாக அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>   | -மேற்படி-   | <p>2020 ஆம் ஆண்டின் போது அரசாங்கத்தின் வருமானத்தில் செலவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.</p> |
| (iv) நிதிப்பிரமாணம் 751, 752 மற்றும் 754                               | <p>மீளாய்வாண்டின் போது அறநெறி பாடசாலைகளின் பெண் ஆசிரியைகளுக்காக 2,851 அலகுகள் மற்றும் ஆண் ஆசிரியர்களுக்காக 1,472 அலகுகள் என மொத்த பெறுமதி ரூபா 6,301,010 ஆன சீருடைத் துணிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த இருப்பு தொடர்பாக இருப்பு பதிவேட்டில் நிதிப் பிரமாணங்களில் குறிப்பிடப்பட்ட பிரகாரம் முறையாக பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.</p> | <p>நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் இருப்பு தொடர்பாக முறையான பதிவேடு பேணிச் செல்லப்பட வேண்டும்.</p> | <p>இருப்பு பதிவேட்டை முறையாக பேணிச் செல்வதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p>                          |
| (ஆ) 2018 சனவரி 24 ஆம் திகதிய 02/2018 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கை | <p>சகல பதவியணியினருக்கும் உரியதாக காணப்பட்ட மற்றும் காணப்பட வேண்டிய திறன்களுக்கு இடையே இடைவெளியை குறைப்பதற்காக எந்தவொரு முறையில் மனித வள அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வு செய்து திணைக்களத்திற்கு பொருத்தமான மனித வள அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்து பதவியணியினருக்காக வருடாந்த செயலாற்றல்</p>                                       | <p>சுற்றறிக்கையின் பிரகாரம் வருடாந்த செயலாற்றல் உடன்படிக்கை கையொப்பமிடப்பட வேண்டும்.</p>        | <p>எதிர்காலத்தில் செயலாற்றல் உடன்படிக்கை கையொப்பமிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.</p>           |

உடன்படிக்கை  
கையொப்பமிடப்பட  
வேண்டிய போதிலும்,  
திணைக்களத்தினால்  
அவ்வாறு  
மேற்கொள்ளப்பட்டிருக்கவி  
ல்லை.

(இ) 2014 பெப்ரவரி 17 நியதிச்சட்ட நிதியம் சுற்றறிக்கையின் 2021 ஆம் ஆம் ஆம் திகதிய ஒன்றான முஸ்லிம் தர்ம பிரகாரம் செயல் ஆண்டிற்குரிய செயல்நடவடிக்கைத் 01/2014 ஆம் நிதியம் மற்றும் நடவடிக்கைத் செயல்நடவடிக்கைத் இலக்க அரச நிதிச் நியதிச்சட்டமல்லாத திட்டமொன்று திட்டம் விரைவாக சமர்ப்பிக்கப்படும் என சுற்றறிக்கை நிதியம் ஒன்றான ஹஜ் தயாரிக்கப்பட வேண்டும். தயவுசெய்து அறியத்தருகின்றோம். மீளாய்வாண்டிற்கான செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்க வில்லை.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 செலவின முகாமைத்துவம்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

மீளாய்வாண்டின் போது திணைக்களத்தினால் 09 மீண்டெழும் செலவின விடயங்கள் மற்றும் 02 மூலதன செலவின விடயங்கள் என்பவற்றிக்குத் தேவையான மொத்த நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் மொத்த நிதி ஏற்பாட்டில் ரூபா 28,586,939 தொகை அதாவது 18 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான வீச்சுக்குரிய நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.

#### பரிந்துரை

ஆண்டின் தேவையினை சரியாக பிரகாரம் எதிர்வுகூறி நிதியத்தை உச்ச மட்டத்தில் பயன்படுத்தல் வேண்டும்.

#### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

கட்டுநிதி கிடைக்கப் பெறாமை மற்றும் மூலதன நிதி ஏற்பாடுகளில் 15 சதவீதம் கட்டாயமாக சேமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த மயினால் இந்த சேமிப்புகள் ஏற்பட்டிருந்தது.

## 2.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உடன்படல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்  | பரிந்துரை   | கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை   |
|---|---|--|
| <p>(அ) 2017 ஏப்ரல் 27 ஆம் திகதிய 255/2017 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் 2(ஈ) இன் பிரகாரம் ஏதாவது ஒரு நிதி ஆண்டிற்குரிய சகல பொறுப்புக்களும் அந்த ஆண்டின் போது பணம் செலுத்தி விடுவிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், அதற்கு முரணாக திணைக்களத்தினால் மீளாய்வாண்டின் போது 02 செலவின விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டின் சேமிப்பான ரூபா 22,475 தொகையை விஞ்சி ரூபா 95,000 தொகையான பொறுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.</p>  | <p>சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> | <p>போதியளவான நிதி ஏற்பாடு காணப்படாதிருந்த போதிலும், தேவையினை கவனத்தில் கொண்டு அடுத்து வரும் ஆண்டில் செலுத்தும் எதிர்பார்ப்பில் நிதி ஏற்பாட்டை விஞ்சி பொறுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.</p>   |
| <p>(ஆ) 2019 திசம்பர் 03 ஆம் திகதிய 271/2019 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் 3.4 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் திறைசேரியினால் விநியோகிக்கப்படுகின்ற கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றுக்களுடன் இணக்கம் செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், திணைக்களத்திற்குரிய கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களாக நிதிக் கூற்றுக்களில் ரூபா 10,151,972 தொகையும், திறைசேரி பதிவேடுகளில் ரூபா 17,126,116 ஆகவும் காணப்பட்டமையால் ரூபா 6,974,144 தொகையான வேறுபாடு அவதானிக்கப்பட்டது.</p> | <p>-மேற்படி-</p>  | <p>02 செலவின விடயங்களுக்குரிய பிரதேச அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடு முழுமையாக செலவு செய்யப்பட்டிருந்ததா என்பது தொடர்பான உறுதிப்படுத்தலொன்று கணக்குகள் தயாரிக்கப்படும் வரை கிடைக்கப் பெறாமையினால் ஏனைய செலவின விடயங்களுக்குரிய பட்டியல்கள் தாமதமாக கணக்குகள் பிரிவிற்கு கிடைக்கப் பெற்றதன் காரணமாக நிதிக் கூற்றுக்களில் பொறுப்புக்களாக காண்பிப்பதற்கு முடியாதிருந்தது.</p> |



### 2.3 அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பண இணக்கக் கூற்று

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### பரிந்துரை

#### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

ஏனைய திணைக்களம் மற்றும் அமைச்சுக்கு இடம் மாற்றலாகிச் சென்ற இரண்டு உத்தியோகத்தர்களிடம் இருந்தும், சேவையை விட்டுச் சென்ற ஒரு உத்தியோகத்தரிடம் இருந்தும், ஓய்வு பெற்றுச்சென்ற இரண்டு உத்தியோகத்தர்களிடம் இருந்தும் அறவிட வேண்டிய ரூபா 157,852 கூட்டுத்தொகையான கடன் மீதி 23 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுவதுடன், அந்த கடன் மீதி அறவிடப்பட்டிருக்கவில்லை.

உரிய உத்தியோகத்தரிடம் இருந்து அல்லது பிணையாளரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடம் மாற்றலாகிச் சென்ற ஒரு உத்தியோகத்தரிடம் இருந்து அறவிட வேண்டிக் காணப்பட்ட ரூபா 52,800 தொகை 2004 ஆம் ஆண்டின் போது தீர்க்கப்பட்டிருந்த போதிலும், தவறுதலாக ஏனைய அமைச்சின் செலவின தலைப்பில் செலவு வைக்கப்பட்டிருந்தது. எஞ்சிய கடன் மீதியை பதிவழிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ நலிவுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### பரிந்துரை

#### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

(அ) மீளாய்வாண்டின் போது 286 முஸ்லிம் வணக்கஸ்தலங்களில் இருந்து ரூபா 1,071,660,367 கூட்டுத்தொகையான நிதி உதவிக்காக கோரப்பட்டிருந்ததுடன், 57 முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்காக ரூபா 20,600,000 கூட்டுத்தொகையான நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அந்த நிதி உதவி வழங்கும் திட்டமுறை, விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் நியமன கடிதம், கவனத்தில் கொள்ளப்பட்ட

முறையான திட்டமொன்றை தயாரித்து வெளிப்படையாக நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

கருத்து தெரிவிக்கப்படவில்லை.

நியதிகள் மற்றும் நிதி உதவி  
அங்கீகரிப்பதற்குரிய குழுவின்  
அறிக்கை என்பன  
கணக்காய்விற்கு  
சமர்ப்பிக்கப்படவில்லை.

(ஆ) புகையிர திணைக்களத்திற்கு  
சொந்தமான 80 பேர்ச்  
காணியொன்று முஸ்லிம் கலாசார  
நிலையமொன்றை  
நிர்மாணிப்பதற்காக  
திணைக்களத்திற்கு  
வழங்குவதற்காக 1995 சனவரி 02  
ஆம் திகதிய 95/0007/103/001  
ஆம் இலக்க அமைச்சரவைக்  
குறிப்பின் மூலம் அங்கீகாரம்  
வழங்கப்பட்டிருந்தது. அதன்  
பிரகாரம் அதில் 2003 ஆம்  
ஆண்டின் போது இரண்டு மாடி  
கட்டிடம் ஒன்று  
நிர்மாணிக்கப்பட்டதுடன், 2007  
ஆம் ஆண்டின் போது 10  
மாடிகளை உடைய புதிய  
கட்டிடம் ஒன்று நிர்மாணித்தல்  
ஆரம்பிக்கப்பட்டு அதில் 04  
மாடிகள் 2017 ஆம் ஆண்டு  
முதல் பயன்பாட்டிற்கு  
எடுக்கப்பட்டிருந்தது.  
அமைச்சரவை அங்கீகாரம்  
கிடைத்த 2020 நவம்பர்  
வரையிலும் 25 வருடங்களுக்கு  
மேற்பட்ட காலம் ஒன்று  
கடந்திருந்த போதிலும், அந்த  
காணியை திணைக்களத்தின்  
பெயரில்  
கையேற்கப்படாதிருந்ததுடன், சில  
மாடிகள் பயன்படுத்தப்பட்ட  
போதிலும், கட்டிடத்திற்காக  
தரச்சான்றிதழ் பெற்றுக்  
கொள்ளப்பட்டிருக்கவில்லை.

காணியின் உரித்தை  
திணைக்களத்திற்கு  
பெற்றுக்  
கொள்வதற்காக  
விரைவாக  
நடவடிக்கை  
எடுக்கப்பட  
வேண்டும்.

-மேற்படி-

(இ) மேலே (ஆ) பந்தியில்  
குறிப்பிடப்பட்ட 10 மாடிகளை  
உடைய கட்டிடத்தில் முன்றாவது  
மாடி முதல் பயன்படுத்தப்படாமல்  
காணப்பட்டமையின் காரணமாக  
பல்வேறு பறவைகளின்  
வதிவிடமாக உட்பட்டிருந்தமை

கட்டிடத்தின்  
பராமரிப்பு  
தொடர்பாக  
முகாமைத்துவம்  
கவனம் செலுத்த  
வேண்டியதுடன்,  
பாதுகாப்பற்ற

-மேற்படி-

பௌதீக பரிசோதனையின் போது  
 அவதானிக்கப்பட்டதுடன்,  
 பழுதுபார்த்தல்  
 நடவடிக்கைகளுக்காக  
 எதிர்காலத்தில் மேலதிக  
 செலவினம் ஒன்றை செய்வதற்கு  
 ஏற்படுகின்றமை  
 அவதானிக்கப்பட்டது. மேலும்  
 அந்த கட்டிடத்தில் மேல்  
 மாடிகளுக்கு உள்நுழைவதில்  
 தடைகள் காணப்படாமை மற்றும்  
 மிகவும் பாதுகாப்பற்ற விறாந்தை  
 மற்றும் படிக்கட்டுக்கள்  
 காணப்பட்டமையின் காரணமாக  
 விபத்துக்களை எதிர்நோக்கும்  
 அபாயமொன்று  
 காணப்படுகின்றமை  
 அவதானிக்கப்பட்டது.

இடங்களை மேவுகை  
 செய்வதற்கு  
 விரைவாக  
 நடவடிக்கை  
 எடுக்கப்பட  
 வேண்டும்.

(ஈ) முஸ்லிம் தர்ம நிதியம்

(i) பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம்  
 பள்ளிவாயல், தர்ம நம்பிக்கை  
 பொறுப்பு என்பவற்றின் வருடாந்த  
 தேறிய வருமானத்தில் 06 சதவீத  
 அளவும், முஸ்லிம்  
 வணக்கஸ்தலத்தின் வருடாந்த  
 தேறிய வருமானத்தில் இருந்து 10  
 சதவீதமும் முஸ்லிம் தர்ம  
 நிதியத்திற்கு வழங்கப்பட  
 வேண்டியமை வக்பு சட்டத்தின் 4  
 ஆவது அத்தியாயத்தின் 43(2)  
 ஆம் பிரிவின் கீழ்  
 காண்பிக்கப்பட்டிருந்தது. எனினும்  
 உரிய பள்ளிவாயல் மற்றும்  
 வணக்கஸ்தலங்களில் இருந்து  
 கிடைக்க வேண்டிய பணம்  
 முஸ்லிம் தர்ம நிதியத்திற்கு  
 கிடைத்ததா என பரீட்சிப்பதற்கு  
 பொருத்தமான முறைமையொன்று  
 திணைக்களத்திடம்  
 காணப்படவில்லை.

பங்களிப்பு பணப்  
 பெறுவனவை  
 உறுதிப்படுத்திக்  
 கொள்வதற்காக  
 முறையான  
 திட்டமொன்று  
 அறிமுகப்படுத்தப்பட்டு  
 பிரதேச கலாசார  
 உத்தியோகத்தர்கள்  
 ஊடாக அதனை  
 மேற்பார்வை  
 செய்தல் வேண்டும்.

பள்ளிவாயலில் இருந்து  
 கிடைக்கின்ற  
 வருமானங்களை  
 முறையான பிரகாரம்  
 கணக்கீடு செய்தல்  
 மற்றும் அது தொடர்பாக  
 ஆராய்ந்து புதிய  
 வேலைத்திட்டமொன்றை  
 தயாரித்து அந்த பணிப்  
 பொறுப்புக்கள் வக்பு  
 பிரிவின் பதவி நிலை  
 உத்தியோகத்தருக்கு  
 தற்போது  
 கையளிக்கப்பட்டுள்ளதூடன்  
 , தற்போது அதில் செயல்  
 முன்னேற்றமொன்று  
 காணப்படுகின்றது  
 என்பதை  
 அறியத்தருகின்றோம்.

(ii) 1982 இன் 33 ஆம் இலக்க வக்பு சட்டத்தின் 45 ஆம் பிரிவின் மூலம் முஸ்லிம் பிரஜை ஒருவரின் மற்றும் இஸ்லாம் மதத்தின் மேம்பாட்டிற்காக நிறைவேற்றக் கூடிய 5 பணிகள் காண்பிக்கப்பட்டுள்ளதுடன், 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் போது நிதியத்திற்கு ரூபா 12,362,590 கூட்டுமொத்தமாக கிடைத்திருந்தது. எனினும் அந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக எந்தவொரு நிகழ்ச்சித் திட்டமும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

நிதியத்தை உச்ச முறையில் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பணிகளுக்காக செலவினங்களை செய்வதற்கு வக்பு சபை அங்கீகரிக்காதிருந்தமையினால் அந்த ஆண்டுகளில் செலவினங்களை செய்வதற்கு முடியாதிருந்தது. முறையான திட்டமொன்றின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு முதல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்காக பணத்தை ஈடுபடுத்துவதற்கு வக்பு சபை இணங்கியுள்ளது.

(iii) வக்பு சட்டத்தின் 43(8) ஆம் பிரிவின் பிரகாரம் நிதியத்திற்காக கணக்குகள் பேணிச் செல்லப்பட வேண்டியிருந்ததுடன், அந்த கணக்குகள் கணக்காய்வாளர் மூலம் கணக்காய்வு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், நிதியத்தின் மீளாய்வாண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் இறுதி தடவையாக கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தர்ம நிதியத்திற்குரியதாக 2019 வரை கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2016 முதல் 2019 வரை கணக்குகள் தனியார் கணக்காய்வு கம்பனியின் மூலம் கணக்காய்வு செய்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையையும் அறியத்தருகின்றோம்.

(உ) ஹஜ் நிதியம்

(i) 2006 திசெம்பர் 22 ஆம் திகதிய PF/423 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 3.3 ஆம் பந்தியின் பிரகாரம் நியதி சட்டமல்லாத நிதியத்தை மூடுவதற்கோ அல்லது தொடர்ந்து பேணிச் செல்வதற்கோ நியாயமான காரணங்கள் ஏதாவது இருக்குமாயின் பாராளுமன்ற

சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹஜ் நிதியத்திற்கான சட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் பாராளுமன்ற சட்டமாக சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் மூலம்  
சட்டமாக்குவதற்கு நடவடிக்கை  
எடுக்கப்பட வேண்டும். எனினும்  
ஹஜ் நிதியத்திற்காக இதுவரை  
சட்டரீதியான அடிப்படையொன்று  
கிடைக்கப்பெறாதிருந்ததுடன் 2017  
ஆம் ஆண்டிற்கான நிதிக்  
கூற்றுக்களின் பிரகாரம்  
நிதியத்தின் மொத்த சொத்துக்கள்  
54.66 மில்லியனாக இருந்தது.

அவ்வாறே அந்த சட்டம்  
அங்கீகரிக்கப்படும் வரை  
அரசு நிதி  
சுற்றறிக்கையின் பிரகாரம்  
நடவடிக்கை எடுப்பதற்கு  
பதவியணியினருக்கு  
ஆலோசனை  
வழங்கப்பட்டுள்ளது.

(ii) ஹஜ் நிதியத்தின் 2018 மற்றும்  
2019 ஆம் ஆண்டுகளின் நிதிக்  
கூற்றுக்கள் 2020 நவம்பர்  
கணக்காய்வு திகதி வரையிலும்  
தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.  
மேலும், 2015 திசம்பர் 31 ஆம்  
திகதி முடிவடைந்த ஆண்டிற்கான  
பெறுவனவுகள் மற்றும்  
கொடுப்பனவுகள் கணக்குகள்  
மாத்திரம் கணக்காய்வு  
செய்யப்பட்டதுடன் 2016 மற்றும்  
2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்  
கூற்றுக்கள் கணக்காய்வு  
செய்யப்படவில்லை.

நிதிக் கூற்றுக்களை  
தாமதமின்றி  
சமர்ப்பிப்பதற்கு  
கணக்காய்வு  
மேற்கொள்ளப்பட  
வேண்டும்.

கருத்து  
தெரிவிக்கப்படவில்லை.

(ஊ) திணைக்கள கட்டிடத்திற்காக  
அரசாங்கத்தின் நிதியினை  
பயன்படுத்தி மத்திய  
வளிப்பதனாக்கி  
முறைமையொன்று 2018 ஆம்  
ஆண்டின் போது ஸ்தாபிக்கப்பட்ட  
போதிலும் அது இரண்டு மாத  
காலங்கள் மாத்திரம்  
செயற்பட்டிருந்தமை  
வெளிப்படுத்தப்பட்டிருந்தது.  
அவ்வாறே 2020 ஒக்தோபர்  
கணக்காய்வு திகதி வரையிலும்  
அது செயற்பாடற்ற நிலையில்  
காணப்பட்டமையினால் உரிய  
செலவினம் பயனற்ற  
செலவினமாக இருந்தமையும்  
அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பாக  
முகாமைத்துவம்  
கவனம் செலுத்தி  
வளிப்பதனாக்கி  
முறைமையை மீள்  
ஸ்தாபிப்பதற்கு  
நடவடிக்கை  
எடுக்கப்பட  
வேண்டும்.

-மேற்படி-